டாடா மோட்டார்ஸ் கூடுதல் சக்தி. சொகுசு வசதியுடன் புதிய வாகனங்கள் அறிமுகம்

டாடா மோட்டார்ஸ். புதியதாக வாகனங்களை அறிமுகம் செய்துள்ளது, சரக்கு போக்குவரத்து. போகத்துவரத்துக்கு பயணிகள் இவ்வாகனங்கள் பயன்படும், இவை அதிக சக்தியுடன். குறைந்த செலவில். சொகுசு கூடுதல் வசகிகளை வழங்குகிறது என்று நிர்வாக இயக்குனர் கிரிஷ் வாக் தெரிவித்தார். ் ஆன்லைன் இ–காமர்ஸ் வணிகத்தில் போக்குவரத்துக்கான வாகனங்கள் தேவைக்கு மோட்டார்ஸ் பல்வேறு ரக சரக்கு வாக

னங்களை அறிமுகம் செய்துள்ளது, <u> ந</u>வீன வாகனங்களில் தொழில்நுட்பம். கூடுதல் சக்தி. சொகுசு வசதியுடன் உள்ளதால் குறைந்த செலவில் அதிக லாபம் சம்பாதிக்க உதவுகிறது என்றார் அவர், டாடா மோட்டார்ஸ் சம்பூர்ண சேவா 2,0 என்ற திட்டம் மூலம் வாகன சர்வீஸ் வசதியை வழங்குகிறது, இதன் மூலம் சரக்கு போக்குவரத்தை சிறந்த முறையில் நிர்வகிக்க முடியும், நாடு முழுவதும் இதன் சர்வீஸ் மையங்கள் இதில் உள்ளதால். வாடிக்கையாளர் எங்கும் சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்தார்.

பார்வையற்றவர்களுக்கு உதவும் நவீன செயலிகளுடன் இலவச செல்போன்: சங்கர நேத்ராலயா ஏற்பாடு

நேத்ராலயாவின் ்லோ சங்கர விஷன் எய்ட் க்ளினிக் மற்றும் பார்வை மேம்பாட்டு மையத்தின் பயனாளிகளுக்கு சிறப்பு மொபைல் போன்களை, பார்வையற்றோர் நலனுக்காகச் செயல்படும் சர்வதேச தன்னார்வ தொண்டு நிறுவனமான விஷன்–எய்ட், இந்தியாவைச் சேர்ந்த ட்ரீஸ் கபார் லைப் இந்தியா என்ற தன்னார்வ தொண்டு நிறுவன த்துடன் இணைந்து வழங்கியது.

நிகழ்ச்சியில் சங்கர நேத்ராலயாவின் நிர்வாகக்குழுத் தலைவர் டாக்டர் இரிஷ் ஷிவா ராவ் வரவேற்ப்புரை வழங்கினார்.

சங்கர நேத்ராலயாவின் துணை தலைவர் மற்றும் குழந்தைகள் கண் மருத்துவத்துறை இயக்குநர் டாக்டர் டி எஸ் சுரேந்திரன் லோ விஷன் எய்டு க்ளினிக் பற்றி உரை நிகழ்த்தினார்.

சங்கர நேத்ராலயாவின் லோ விஷன் எய்டு க்ளினிக் பொறுப்பாளர் ஜி சரிகா, பார்வைக் குறைபாடு உபகரணங்கள் பயன்பாடு பற்றி உரை நிகழ்த்தினார். விஷன் எய்ட் நிறுவனத்இன் விஜய் பிரான்சிஸ், வி. எல். நரசிம்மன் இருவரும், பார்வைக் குறைபாட்டுக்கு இருக்கும்



மொடைல் போன்கள் பற்றி உரை நிகழ்த்தினார்.

சென்னை, ஷெனாய் செயல்பட்டு வரும் சங்கர நேத்ரா லயாவின் பார்வை மேம்பாட்டு மையத்தின் பயிற்ச பெற்ற, பார்வைக் குறைபாடுடைய பயனாளி சிலருக்கு அவர்களுக்கு உதவியாக இரு க்கும் வகையிலான சிறப்பு மொபைல் போன்கள் வழங்கப்பட்டன.

பார்வையற்றவர்ளுக்கு

மேம்பாட்டுக்கும் இருக்கும் வகையில் குறிப்பிடத்தக்க செயலிகளுடன்இந்தசிறப்புமொபைல் போன்கள் கட்டமைக்கப் பட்டுள்ளன. இத்தகைய பயன்பாடுகள் மூலம்,

ஸ்மார்ட் போன்கள் நிலையான, பார்வைக் குறைபாடு உடையவர்களின் தனிப்பட்ட உற்ற நண்பர்களைப் போல மாறவும் வாய்ப்பு உள்ளது. அவர்கள் மற்றவர்களைச் சார்ந்து இல்லாமல் செயல்படுவதற்கும் தனித்து மொபைல் வாய்ப்பகளை இந்த போன்கள் வாய்ப்பு அளிக்கும் என்று நிகழ்ச்சியில் கல**ந்**து கொண்டு சிறப்புரை வழங்கிய கண் மருத்துவ நிபுணர்களும், சங்கர நேத்ராலயாவின் ஷெனாய் நகரில் செயல்பட்டு வரும், பார்வை மேம்பாட்டு மையத்தின் சிறப்பு வல்லுநர்களும் விளக்கம் அளித்தனர்.

ஏல தேதி மாற்று அறிவிப்பு Purasaiwakkam Gangatheeshwaran Benifit Nidhi Limited, No.87/100. Street, Purasawakkam Chennai – 84 . அறிவுறைப்படி, நிதியில் 24.12.2020 முதல் 26.12.2020 முடிய காலளவில் வழங்கப்பட்ட நகைக் கடன்களில் தவணை காலங்கடந்த பைசாலாகத தவணை காலக்க ஈடு நகைக்கடன்களுக்கு ஈடு பொன் நகைகள் 27.10 காலை 11.00 மணிக்கு 27.10.2021 நிதியின் அலுவலக கட்டிடத்தில் ஏலதாரர் M/S. குருசாந்தி, ஏலதாரர் சென்னை 15 அவர்களால் நடத்தபடவிருந்தது. அந்த ஏலத் தேதியினை மாற்றி 12/11/2021 தேதுவகையை பாற்று 12/11/20 மன் அன்று காலை 11.00 மணிக்கு மேல் நடைபெற உள்ளது என இதன் முலம் தெரிவித்து கொள்கிறோம். சம்மந்தப்பட்டநகைகடன்தாரர் களுக்கு ஏலதாரரால் ஏற்கனவே பதிவு தபால் மூலம் ஏல நோட்டிஸ் அனுப்பபட்டுள்ளது. ஏலத்தில் கலந்து கொள்பவர்கள் பான் கார்டு மற்றும் முகவரி ஆதாரத்திற்காண ஆவணத்தின் (KYC) ஆகியவற்றை சமர்ப்பிக்கவேண்டும். எவ்வித தெரிவிக்காமல் தெரிவிக்காமல் காரணமும் ஏலத்தை தள்ளி வைக்க நிதிக்கு உரிமையுண்டு.

மேன்மைமிகு வருவாய்க் கோட்டாட்சியர், பொன்னேரி ந.க.எண்:253/2021/B1 T.லட்சுமி க/பெ, தங்கவேல் எண்: 603/3, செங்கல் சூளைமேடு, சுண்ணாம்புகுளம் அஞ்சல், கும்மிடிப்பூண்டி தாலுக்கா, **திருவள்ளூர் மாவட்டம்** 60 1 20 1 .

உயர்திரு வட்டாட்சியர் அவர்கள் கும்மிடிப்பூண்டி வட்டம் …எதிர்மனுதாரர்

மேற்படி மனுதாரராகிய எனது கட்சிக்காரரின் தாயார் திருமதி. அம்சம்மாள், க/பெ, கொட்டா அம்சம்மான் நாயக்கள், பெருமாள் நாயக்கள், ச்சு 12.07.1980 ுசியில் கடந்த 12.07.1980 அன்று மேற்படி முகவரியில் இறந்ததை தனது கவனக்குறைவால் பதிவ தவறிவிட்டார் பதிவு செய்ய வேண்டி இறப்பை _சியர் அலுவலகத்தில் செய்துள்ளார். இதில் கோட்டாட்சியர் மனு ஆட்சேபணை யாருக்கேனும் ஆட்சேபணை இருந்தால் அறிவிப்பு கணி தெரிவிக்கவும் மனு

தினங்களுக்குள் தெரிவிக்கவும் தவறும் பட்சத்தில் மேற்படி மனு மீது ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்படும் என்பதை அறியலாம். N.காசிமணி.M.A..B.L. மனுதாரரின் வழக்கறிஞர்

மேன்மைமிகு வருவாய்க் கோட்டாட்சியர், பொன்னேரி **ந.க.எண்:**596/2021/B1 K.தேவகி

க/பெ.லேட். கண்ணியப்பன், எண்: 9, 7வது தெரு, கோவில் பதாகை, கலைஞர் நகர், வெள்ளனூர், ஆவடி, திருவள்ளூர் மாவட்டம் 600 062.

எதிர் உயர்திரு வட்டாட்சியர் அவர்கள் கும்மிடிப்பூண்டி வட்டம்

…எதிர்மனுதாரர் மனுதாரராகிய மேற்படி எனது கட்சிக்காாரின் மாமனார் திரு.நாராயணசாமி குள்ளப்பரெட்டி, கடந்த 20.10.1979 என் பவர் 20.10.1979 அன்று தண்டலச்சேரி கிராமம், எண்:80, சிறுப்புழல்பேட்டை அஞ்சல் குற்படிழ்கள் வட்டம் 601201 என்ற முகவரியில் இறந்ததை தனது கவனக்குறைவால் பதிவு செய்ய தவறிவிட்டார் எனவே இறப்பை பதிவு செய்ய வேண்டி _சியர் அலுவலகத்தில் செய்துள்ளார். இகில் கோட்டாட்சியர் மனு ஆதில் பாருகுகேனும் ஆட்சேபனை இருந்தால் அறிவிப்பு கண்ட 15 தினங்களுக்கு தினங்களுக்குள் தெரிவிக்கவும் தவறும் பட்சத்தில் மேற்படி மனு ஒருதலைப்பட்சமாக மது ஒருதலைப்பட்சமாக முடிவு செய்யப்படும் என்பதை அறியலாம். N.காசிமணி.M.A.,B.L., மனுதாரரின் வழக்கறிஞர்

> llவது நீதிபதி மோட்டார் வாகன விபத்து நஷ்டஈட்டுத் தீர்ப்பாயம் M.P.No. 1/2020

9994824570

M.C.O.P.No. 4721/2015 ...மனுதாரர் எதிர் 1) P.L. Alakappan 2) IFFCO Tokio General Ins. Co. Ltd

... எதிர்மனுதாரர் பெறுநா P.L. Alakappan, No.1/786, Venkateswara Nagar, 3rd Street, Neelankarai,

மேற்கண்ட வழக்கு தங்கள் வருகைக்காக 18.01.22 இன்று வாய்தா போடப்பட்டுள்ளது. அன்று காலை 10**.**30 மணிக்கு தாங்கள் நேரிலோ அல்லது வழக்கறிஞர் மூலமோ மேற்படி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும். தவறினால் ஆஜரால் வழக்கு ஒருதலைபட்சமாக தீர்ப்பளிக்கப்படும் என்பதை இதன் ்மூலம் அறியவும்.

மனுதாரர் வழக்கறிஞர்



துணை கமிஷனர் அருண்பால கோபாலன், துணை வேந்தர் கேவி.பி. ராஜீ வரவேற்றார். கூடுதல் பதிவாளர் ஆர். ஹரிபிரகாஷ் உடன் உள்ளர்.


பாரத் மருத்துவ கல்வி நிறுவனத்தில் காவலர் நினைவு தின விழா

துணை கமிஷனர் அருண் பாலன் கோபாலன் துவக்கினார்

சென்னை, நவ.2-ஆராய்ச்சி பாரத் உயர்கல்வி இன்ஸ்டியூட்டில் காவலர் நினைவு தினம், மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்றது. கூடுதல் பதிவாளர் டாக்டர் ஆர். ஹரிபிரகாஷ் வரவேற்றார்.

வீர மரணம் அடைந்த காவல்துறை வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. சேலையூர் பகுதி உதவி கமிஷனர் ஆர்.முருகேசன் பேசுகையில், இரவு பகலாக நேரம் பார்க்காமல் உழைக்கும் காவலர்கள் சமூகத்தில் அனைவரின் பாதுகாப்புக்கும் உறுதி அளிக்கின்றனர். குடும்பத்தினரை விட்டு பொது சேவை புரிகின்றனர். மாணவர்கள் மத்திய – மாநில காவல்துறையில் சேரவேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

செயின்ட் தாமஸ் காவல் மாவட்ட துணை கமிஷ்னர் அருண் பாலன் கோபாலன் பேசுகையில், முதியோர் புகார்களை உடனுக்குடன் **நடவடிக்கை** எடுக்க வேண்டும். (கொரோனா) தொற்று கோவிட்–19 நோய் காலத்தில் பாரத் மருத்துவக் . கல்லூரி மருத்துவர், சேவையை பாராட்டினார். நம் சமூகம் வளர்ந்து வருகிறது என்பதற்கு வழங்கும் உதாரணம் காவல்துறை பாதுகாப்பே ஆகும் என்றார். துணை வேந்தர் பொறுப்பு டாக்டர் கே. விஜயபாஸ்கர் ராஜீ, கூடுதல் ரிஜிஸ்தார் டாக்டர் ஆர்.ஹரிபிரகாஷ், சென்னை கிறிஸ்துவ கல்லூரி உதவி பேராசிரியர் சில்வியா டெய்சி, கேப்டன் ஆர். உதயகுமார் ஆகியோர் பேசினர்.



மத்திய அரசின் பொதுத்துறை மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசி மற்றும் தமிழ்நாடு மின்வாரிய மின் விநியோக நிறுவனம் கூட்டாக நிறுவியுள்ள நிறுவனத்தின் இடைக்கால டிவிடெண்டுக்கான ரூ.84.67 கோடி செக்கை இந்நிறுவனத்தின் சேர்மன் ரமேஷ் பாபு, என்டிபிசி சேர்மன் குர்தீப் சிங்கிடம் வழங்கினார். இதன் டைரக்டர்கள் ஏ.கே. கவுதம், திலீப் குமார் படேல், சி.கே. மண்டல், யு.கே. பட்டாச்சார்யா, தலைமை எக்சிகியூடிவ் அதிகாரி ராஜீவ் ஸ்ரீவத்சா, கம்பெனி செயலாளர்கள் நந்தி சர்கார், அமித் கர்க் உடன் உள்ளனர்

ஸ்டேட் வங்கி பென்ஷன்தாரர்களுக்கு வீடியோ மூலம் ஆயுள் சான்றிதழ் வழங்கும் திட்டம்

ஸ்டேட் வங்கி பென்ஷன்தாரர்கள் வீடுகளிலிருந்து ஆன்லைனில் ஆயுள் வீடியோ மூலம் சான்றிதழ் வழங்கும் திட்டத்தை இதன் சேர்மன் தினேஷ் காரா அறிமுகம் செய்தார்.

இதனால் லைப் சர்டிபிகேட்டுக்கு இனி வங்கிக்கு வரத் தேவையில்லை.

ரெயின்போ பவுண்டேஷன்ஸ் லிமிடெட்

CIN: L55101TN1994PLC027739 பதிவு அலுவலகம்: 4, தணிக்காச்சலம் சாலை, தி. நகர், சென்னை 600 017

Tel: 044-24344647/24354647, Website: www.rainbowfoundations.in

இருபத்து ஏழாவது வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்பு,

மின்னணு வாக்குப்பதிவு தகவல் மற்றும் புத்தகம் முடல்

கம்பெனியின் வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டுவது பற்றிய அறிவிப்பில் கண்டுள்ள அலுவல்களை செயல்படுத்த, நிறுவனத்தின் 27வது வருடாந்திர பொதுக்கூட்டம் (AGM) புதன்கிழமை, 24 நவம்பர், 2021 அன்று காலை 11.00 மணிக்கு காணொலி காட்சி (VC)/ பிற ஒலி ஒளி வழிமுறைகள் (OAVM) மூலம் நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

நிறுவனங்கள் சட்டம் 2013ன் பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் அதன்

கீழுள்ள விதிகள் ("சட்டம்"), செக்யூரிடீஸ் அண்ட் எக்சேஞ் போர்டு

ஆப் இந்தியா ("செபி") (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு

கேவைகள்) விகிகள் 2015ன் ("பட்டியல் விகிகள்") விகிகள் மற்றும்

வெளியிடப்பட்ட முறையே 08 ஏப்ரல், 2020, 13 ஏப்ரல், 2020, 05 மே, 2020

மற்றும் 13 ஜனவரி, 2021 தேதியிட்ட பொது சுற்றறிக்கை எண் 14/2020

. 7/2020 20/2020 மற்றும் 02/2021 (''கூட்டாக எம்சிஎ சுற்றிக்கைகள் ான்று குறிப்பிடப்படும்) மற்றும் செபி வெளியிட்ட 12 மே, 2020 மற்றும்

15 **ஜனவரி** 2021 **தேதியிட்ட சுற்றறிக்கை எண்** SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79

ind SEBI/HO/CFD/CMD2/CIR/P/2021/11ன்படி(''கூட்டாக செபி சுற்றறிககைகள்

என்று குறிப்பிடப்படும்) வருடாந்திர பொதுக்கூட்டம் கூட்டப்படுகிறது.

மேற்குறிப்பிட்டுள்ள விதிகளின்படி, வருடாந்திர பொதுக்கூட்ட அறிவிப்ட

மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனம்/வைப்புத்தொகை

பங்கேற்பாளர்களிடம் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்த

அறிவிப்பு மற்றும் வருடாந்திர அறிக்கை ஆகியவை நிறுவனத்தின் வலைத்தளம் www.rainbowfoundations.in, கேமியோ வலைத்தளம்

சென்ட்ரல் டெபாசிட்டரி சர்வீசஸ் லிமிடெட்டின் (சிடிஎஸ்எல்) மின்னணு

வாக்குப்பதிவு தளத்தின் மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு மற்றும் மின்னணு வாக்குப்பதிவ

மகிழ்ச்சியடைகிறது. VC/OAVM மூலம் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளும் உறுப்பினர்கள் மற்றும் தொலைதூர மின்னணு

வாக்குப்பதிவின் மூலம் வாக்களிக்காதவர்கள் மற்றும் அவ்வாறு செய்ய தடை

விதிக்கப்படாத உறுப்பினர்கள், வருடாந்திர பொதுக்கூட்டத்தின்போது

வழங்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு வசதி மூலம் வாக்களிக்க தகுதியுடையவர்கள் ஆவார். வருடாந்திர பொதுக்கூட்டத்துக்கு முன்னர்

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவின் மூலம் வாக்களித்த உறுப்பினர்கள் வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்ளலாம், ஆனால் மீண்டும்

வருடாந்திர பொதுக்கூட்டத்தில் தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு

மற்றும் மின்னணு வாக்குப்பதிவு மூலமாக வாக்களிக்க உறுப்பினர்களின்

தகுதியினை தீர்மானிக்கும் கட்ஆப் தேதி புதன்கிழமை, 27 நவம்பர், 2020.

தொலைதூர மின்னணு வாக்குப்பதிவு ஞாயிற்றுக்கிழமை, 21 நவம்ப

செவ்வாய்க்கிழமை, 23 நவம்பர் 2021 அன்று இந்திய நேரப்பட மாலை

. 2021 அன்று இந்திய நேரப்படி காலை 9.00 மணிக்கு தொடங்கி

5.00 மணிக்கு முடிவடைகிறது. அதன்பின்னர் உறுப்பினர்கள் வாக்களிக்க

அனுமதிக்கப்பட மாட்டார்கள். ஒரு முறை உறுப்பினர் வாக்களித்துவிட்டால்

உறுப்பினர்களுக்கு வழங்குவதில் நிறுவனம்

பிஎஸ்இ

லிமிடெட் வலைத்தளம்

பங்குதார்களுக்கு மட்டும் மின்னணு முறையில் அனுப்பப்பட்டுள்ளது.

www.cameoindia.com மற்றும்

www.bseindia.comல் கிடைக்கும்.

அதன்

வாக்களிக்க உரிமை இல்லை.

இந்திய அரசின் கார்ப்பரேட் விவகார அமைச்சகத்தினால் (''எம்சிஏ''

வீடியோ லைப் சர்டிபிகேட் பெற, ஸ்டேட் வங்கி ஊழியருக்கு முன்னதாக வீடியோகாலில் பேச செய்தால், நேரம் பகிவ அந்த அழைப்பு வரும். பென்ஷன்தாரர்கள் www.pensioneva.sbi என்ற தளத்தில் பதிவு செய்து, எஸ்பிஐ பென்ஷன் கணக்கு எண்ணை பதிவு செய்தால், வரும் 'ஓடிபி'யை தங்கள் செல்லில்

பெறலாம். வீடியோவில் பான் கார்டை காட்டி, வீடியோவில் தங்களை பதிவு செய்யலாம் என்று இதன் சேர்மன் தினேஷ் காரா தெரிவித்தார்.

இவ்வங்கி நவீன மயமாவதில் முன்னணியில் உள்ளது. முதியோர் பென்ஷன் லைப் டிஜிட்டல் முறையை முறைக்கு அறிமுகம் செய்துள்ளது என்றார்.

ராசி எலக்ட்ரோட்ஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: 21. ராஜா அண்ணாமலை ரோடு. ஏ–14 ராம்ஸ் அபார்ட்மெண்ட்ஸ், சென்னை 600 084. அறிவிப்பு

30 செப்டம்பர், 2021ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத நிதிநிரை முடிவுகளை பரிசீலித்து பதிவு செய்ய கம்பெனி இயக்குனர்கள் குழுவின் கூட்ட வெள்ளிக்கிழமை, 12 நவம்பர் 2021 அன்று நடைபெறுகிறது என்று இதன் மூல ராசி எலக்ட்ரோட்ஸ் லிமிடெட்டுக்கா

இடம்: சென்னை தேதி: 01.11.2021 நிர்வாக இயக்குனர் [DIN: 00594168]

சம்பந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் பதிவு அலுவலகம்: காமராஜ் நகர் காலனி, சேலம் 636 014 CIN: L17111TZ1973PLC000675; Ph: 0427-2240790 Fax: 0427-2240169

அறிவிப்பு

செபி (பட்டியல் மற்றும் இதர வெளியீடு தேவைகள்) விதிகள் 2015ன் விதி 29 மற்றும் 33ன்படி, 30 செப்டம்பர், 2021ல் முடிந்த காலாண்டுக்கான கம்பெனியின் தணிக்கை செய்யப்படாத நிதிநிலை முடிவுகளை பரிசீலித்து ஒப்புதல் அளிக்க கம்பெனியின் இயக்குனர்கள் குழு கூட்டம் வெள்ளிக்கிழமை, 12 நவம்பர், 2021 அன்று சம்பந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட் மில் வளாகம், காமராஜ் நகர் காலனி, சேலம்—636 014ல் காணெலி காட்சி/இதர ஒலி ஒளி சாதனங்கள் மூலமாக நடைபெறும் என்று இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது.

இடம்: சேலம் தேதி : 01.11.2021

சம்பந்தம் ஸ்பின்னிங் மில்ஸ் லிமிடெட்டுக்காக (S. கேவராஜன்) சேர்மன் மற்றும் நிர்வாக இயக்குன

B. பொபட்லால் கோத்தாரி



W.S. INDUSTRIES (INDIA) LIMITED CIN: L29142TN1961PLC004568

Regd. Office: 108, Mount Poonamallee Road, Porur, Chennai - 600 116 Email ID: sectl@wsinsulators.com Website: www.wsindustries.in/KYC NOTICE OF POSTAL BALLOT

Members of the Company are hereby informed that pursuant to Section 110 and other applicable provisions, if any, of the Companies Act 2013 read with the Companies (Management and Administration) Rules, 2014, the Company has on 1st November 2021 completed the dispatch of Postal Ballot Notice dated 25th October 2021 along with the postal ballot form to all the Members for seeking Member's consent, in

1. Sale / Transfer of immovable property (along with superstructures, if any) of the Company or part(s) thereof admeasuring an extent of 13.71 acres of land.

The Board of Directors of the Company has appointed Mrs. Lakshmmi Subramanian, Practising Company Secretary, Chennai, as Scrutinizer to conduct the said Postal Ballot including e-voting process in a fair and transparent manner. As required under Rule 22 of the (Management and Administration) Rules, 2014, the Company has engaged the services of National Securities Depository Limited (NSDL) to provide electronic voting facility to the Members of the Company.

The voting rights of Members shall be reckoned on the paid-up value of shares registered in the name of the member(s) on 26th October 2021 (cut-off date) and the Postal Ballot Notice along with Postal Ballot forms have been sent to all the Members, whose names appear in the Register of Members on that date.

Members holding shares in Physical / Demat form have an option to vote either electronically or through Postal Ballot form. Members can opt for only one mode of voting i.e either by Postal ballot form or by electronic mode. In case any Member casts vote through physical ballot as well as electronic mode, then voting done through electronic mode shall prevail and voting done by postal ballot will be treated as invalid. Members are requested to note that:

1. In case the Members are voting by way of Physical postal ballot form, the said form duly completed and signed should reach the Scrutinizer on or before the close of working hours i.e 5.00 p.m on 2nd December 2021. All postal ballot forms received after the said date will be treated as if the reply from such Member has not been

2. In case Members are e-voting, they can cast their vote online from 9.00 a.m on 3rd November 2021 till 5.00 p.m on 2nd December 2021. Please note that the e-voting module will be disabled for voting thereafter.

The result of the Postal ballot will be announced on 4th December 2021.

A Member who have not received or who want duplicate Postal Ballot form can download the same from www.evoting.nsdl.com or website of the Company www.wsindustries.in/KYC or by writing to company the Registrar & Share Transfer Agent, Integrated Registry Management Services Private Limited, 5A, 5th Floor, Kences Towers, 1, Ramakrishna Street, T.Nagar, Chennai - 600017. For any queries / grievances Members can contact Mr.B.Swaminathan, Company Secretary through Email: sectl@wsinsulators.com or can contact Registrar of Share Transfer Agent through Email: vuvrai@integratedindia.in

Place : Chennai Date: 02nd November, 2021

By Order of the Board For W.S.Industries (India) Limited **Company Secretary**

aban

அபான் ஆப்ஷோர் லிமிடெட்

பதிவு அலுவலகம்: ''ஜன்பிரியா கிரஸ்ட்' 113, பாந்தியன் ரோடு, எழும்பூர், சென்னை–600 008. CIN: L01119TN1986PLC013473 Ph: 044 - 49060606

	இமெயில்: abanoffshore@aban.com வெப்சைட்: www.abanoffshore.com							
30 செப்டம்பர் 2021–ல் முடிந்த காலாண்டுக்கான தணிக்கை செய்யப்படாத ஒருங்கிணைந்த நிதிநிலை முடிவுகள் அறிக்கை								
வ எண்	விவரங்கள்	முடிந்த காலாண்டு 30.09.2021 (தணிக்கை யாகாதது)	முடிந்த ஆண்டு 31.03.2021 (தணிக்கை யானது)	முடிந்த காலாண்டு 30.09.2020 (தணிக்கை யாகாதது)				
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	1,402.84	10,694.69	2,936.61				
2.	காலத்திற்கான நஷ்டம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	(2,907.88)	(20,258.04)	(2,036.50)				

	விவரங்கள்	30.09.2021 (தணிக்கை யாகாதது)	31.03.2021 (தணிக்கை யானது)	30.09.2020 (தணிக்கை யாகாதது)
1.	செயல்பாடுகள் மூலம் மொத்த வருமானம்	1,402.84	10,694.69	2,936.61
2.	காலத்திற்கான நஷ்டம் (வரி, விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு முன்)	(2,907.88)	(20,258.04)	(2,036.50)
3.	வரிக்கு முன் காலத்திற்கான நஷ்டம் (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(2,907.88)	(20,258.04)	(2,036.50)
4.	வரிக்கு பின் காலத்திற்கான நிகர நஷ்டம் (விலக்கு மற்றும்/அல்லது அசாதாரண அயிட்டங்களுக்கு பின்)	(2,480.67)	(19,725.30)	(1,938.53)
5.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம் (காலத்திற்கான லாபம்/(நஷ்டம்) (வரிக்கு பின்) மற்றும் இதர விரிவான வருமானம் (வரிக்கு பின்) உள்ளடக்கி உள்ளது)	(2,287.01)	(15,020.56)	1,920.52
6.	சம பங்குமூலதனம் (ஒவ்வொன்றும் முக மதிப்பு ரூ.2/– முழுவதும் செலுத்தப்பட்டது)	116.73	116.73	116.73
7.	ரிசர்வுகள் (மறுமதிப்பீடு ரிசர்வுகள் நீங்கலாக) கடந்த ஆண்டு தணிக்கையான நிதிநிலை அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ளபடி	-	(1,68,344.26)	-
8.	பங்கு ஒன்றுக்கான சம்பாத்தியம் (ஒவ்வொன்றும் முக மதிப்பு ரூ.2/–) (வருடாந்திரமல்ல) (ரூபாயில்) (ஏ அடிப்படை பி) டைலூட்டட்	(42.51) (42.51)	(337.99) (337.99)	(33.22) (33.22)

(i) SEBI (பட்டியல் கட்டுப்பாடுகள் மற்றும் வெளியீடு தேவைகள்) விதிகள் 2015, விதி 33ன் கீழ் ஸ்டாக் எக்சேஞ்சுகளில் தாக்கல் செய்யப்பட்டுள்ள காலாண்டு நிதிநிலை முடிவுகளின் விரிவான வடிவத்தின் சுருக்கமாக மேற்கண்டவை உள்ளது. காலாண்டு நிதிநிலை முடிவுகளின் முழுமையான வடிவம் ஸ்டாக் எக்சேஞ்சுகளின் இணையதளம் www.bseindia.com and www.nseindia.com மற்றும் கம்பெனியின் இணையதளம் www.abanoffshore.comல் உள்ளது.

(ii) ஏப்ரல் 1, 2016 முதல் இந்திய கணக்கியல் தரநிலைகளை (இண்ட் ஏஎஸ்) கம்பெனி ஏற்றுக்கொண்டுள்ளது மற்றும் மேற்சொன்ன த நிலைகளில் அளிக்கப்பட்டுள்ள அங்கீகாரம் மற்றும் அளவீட்டு கொள்கைகளின்படி இந்த நிதிநிலை முடிவுகள் தயாரிக்கப்பட்டுள்ளது (iii) தனியான நிதிநிலை முடிவுகள் கீழ்க்கண்டவாறு உள்ளது

வ எண்		முடிந்த காலாண்டு	முடிந்த ஆண்டு	முடிந்த காலாண்டு	
	ស្នាល (ទាំង៩៩)	30.09.2021 (தணிக்கை யாகாதது)	31.03.2021 (தணிக்கை யானது)	30.09.2020 (தணிக்கை யாகாதது)	
1.	செயல்பாடுகள் மூலம் வருமானம்	208.75	1,559.32	529.32	
2.	வரிக்கு முன் லாபம்/(நஷ்டம்)	(169.41)	(2,540.34)	(26.24)	
3.	காலத்திற்கான மொத்த விரிவான வருமானம்/(நஷ்டம்)	(193.55)	(2,320,44)	(57.42)	

ரெஜி ஆப்ரஹாம் நிர்வாக இயக்குனர்

குழு உத்தரவுப்பா

இடம்: சென்னை தேதி : 1 நவம்பர், 2021

ஐபி ரிங்ஸ் லிட். 🖹

(அமால்கமேஷன் குழுவின் ஓர் அங்கம்) ப**திவு அலுவலகம் :** D-11/12, தொழிற்பேட்டை, மறைமலை நகர் - 603 209. போன் : 044 - 27452851. இமெயில் : investor@iprings.com இணையதளம் : www.iprings.com CIN L28920TN1991PLC020232

30 செப்டம்பர் 2021ல் நிறைவுற்ற காலாண்டு மற்றும் ஆறு மாதங்களுக்கான தணிக்கை செய்யப்படாத நிதி நிலை அறிக்கை

அரையாண்டு முடிய ஆண்டு முடிய காலாண்டு முடிய 30.09.2021 30.06.2021 30.09.2020 30.09.2021 30.09.2020 31.03.2021 (கணிக்கையாகாதது) (தனிக்கையாகாதது) (தணிக்கையாளது) செயல்பாடுகளிலிருந்து மொத்த 6,644.47 6,283.48 4.629.89 12,927.95 5.644.22 19,946,01 வருமானம் நிகர லாபம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் (வரி மற்றும் விதிவிலக்கான இனங்களுக்கு முன் 52.83 (453.89)654.01 நிகர லாடம்/(நஷ்டம்) இக்காலகட்டத்தில் வரிக்கு முன் (விதிவிலக்கான இனங்களுக்கு பின் 52.87 566.40 258.34 (453.89)654.01 நிகர லாடம்/(நஷ்டம்) இக்காவகட்டத்தில் வரிக்கு பின் 185.68 433.39 (328.41)496.81 28.88 404.53 பொத்த விரிவான வருமானம் இக்காலகட்டத்தில் (இக்காலத்திற்காவ லாபம்/(நஷ்டம்)(வரிக்குப்பின்) மற்றும் இதர விரிவான வருமானத்தை 434.22 (வரிக்குப்பின்) உள்ளடக்கியது) 15.04 390.82 173.91 405.86 (343.55)செலுத்தப்பட்ட சமபங்கு மூலதனம் 1,267.59 1,267.59 1,267.59 1,267.59 1,267.59 1.267.59 பிற சமபங்கு பங்கொன்றுக்கு ஈட்டிய வருமானப் (ரு.10/- ஒன்றுக்கு) (தொடரும் மற்றும் நிறுத்தப்பட்ட செயல்பாடுகளுக்காக) அ) அடிப்படை 0.23 (2.59)3.92 0.23 1.46 3.42 (2.59)3.92 ஆ) குறைமதிப்பீடு 3.19

 மேற்படி தணிக்கையாகாத முடிவுகள் தணிக்கை குழுவினால் ஆய்வு செய்யப்பட்டு, 01, நவம்பர் 2021 அன்று நடைபெற்ற இயக்குனர்கள் குழு கூட்டத்தில் ஒப்புதலளிக்கப்பட்டது. மேலே வழங்கப்பட்டுள்ள மார்ச் 31, 2021-ல் முடிவடைந்த ஆண்டுக்கான தகவலானது தணிக்கை செய்யப்பட்ட நிதிநிலை அறிக்கைகளிலிருந்து எடுக்கப்பட்ட சாரம் ஆகும். இந்த நிதிநிலை முடிவுகள், கம்பெளிகள் சட்டம், 2013-ன் பிரிவு 133ன் கீழ் பரிந்துரைக்கப்பட்டபடி இந்திய ியல் தர நிர்ணயத்திற்கு (INDAS) ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது.

நிறுவனத்தின் இயக்குனர்கள் குழு, தலைமை செயல்பாட்டு முடிவு செய்பவராக இருப்பதால் ('CODM'), உள் வணிச றறுவளத்துள் இயக்குரைகள் குழு, தலைமை செயலபாட்டு முடிவு செப்பவராக இருப்பதால் (CODIM), உள் வணாக அறிக்கை முறையை அடிப்படையாக கொண்டு, நிறுவனத்திற்கு ஒரே ஒரு பிரிவு மட்டுமே என்பதை அடைபாளம் கண்டுள்ளது. அதாவது ஆட்டோ உபகரணங்கள்-பிஸ்டன் ரிங்ஸ், வேறுபாட்டுநுட்ப கியர்கள், போல் வீல் மற்றும் பிற ்பாகங்கள் தயாரிப்பு மற்றும் விற்பனையாகும். அதன்படி, Ind AS 108-ன் (நடவடிக்கை பிரிவுகள்) இதர குறிப்பிடக்கூடிய பிரிவுகள் ஏதுமில்லை.

3. உலக அளவிலும் மற்றும் இந்தியாவிலும் பரவியுள்ள கொரோனா வைரஸ் (Covid-19) பொருளாதார நடவடிக்கைகளில் தற்பட்டத்தக்க அளவில் இடையூறையும், மந்த நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. இத்தகைய சூழ்நிலையில், கணக்கியல் தீர்வுகள் மற்றும் மதிப்பீடுகளை முடிப்பதில் நிறுவனம் மிகுந்த அக்கரை

இத்தலைகள் சூழுக்களையாக, அதாவது பெறத்தக்களையகளை மீட்டெடுப்பது, சொத்துக்கள் மற்றும் சரக்குகளின் குறைபாட்டை மதீப்பீடு செய்வது தொடர்பாக, இந்த நிதிமுடிவுகளின் ஒப்புதல் தேதி வரையிலான கிடைத்த உள் மற்றும் வெளித்தகவல்களை சுருத்தில் கொண்டு மற்றும் சொத்துக்களுக்கான தொகையை மீட்டுவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலும் உலக அளவிலும் COVID-19 தொற்றுநோய் பெருகிக்கொண்டே இருப்பதால் அதன் உண்மையான தாக்கப் மதிப்பீட்டில் வேறுபாடுகளை ஏற்படுத்தக்கூடும். நிறுவனம் தொற்று பரவலின் பொருளாதார விளைவுகளை தொடர்ந்து கண்காணித்து தேவைப்படும்போது தகுந்த நடவடிக்கைகளை எடுக்கும். முந்தைய கால இலக்கங்கள் இக்காலகட்டத்தோடு உறுதி செய்யும் வகையில் தேவைப்படும் இடத்தில் ஒன்று சேர்க்கப்பட்டு / மறுவகைப்படுத்தப்பட்டு உள்ளன.

ஜபி ரிங்ஸ் லிட்.-காக A வெங்கடாமணி

இடம் : சென்னை தேதி: 01 11.202**1** நிர்வாக இயக்குனர்

பின்னர் அதனை மாற்ற அனுமதிக்கப்படமாட்டார். அறிவிப்பு அனுப்பிய பின்னர் கம்பெனியின் பங்குகளை பெற்று உறுப்பினர் ஆனவர் மற்றும் கட் ஆப் தேதியன்று பங்குகளை வைத்துள்ளவர் அறிவிப்பில் குறிப்பிட்ட முறையில் பயனர் ஐடி மற்றும் பாஸ்வேர்டை பெற்றுக் கொள்ளலாம். வருடாந்திர பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வது மற்றும் சிடிஎஸ்எல் மின்னணு வாக்குப்பதிவு முறையிலிருந்து மின்னணு முறையில் இருந்து வாக்களிப்பது தொடர்பாக ஏதேனும் கேள்விகள் அல்லது பிரச்சினைகள் இருப்பின் அது குறித்து helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் செய்யலாம் அல்லது 022–23058738 மற்றும் 022–23058542/43ல் தொடர்பு

மின்னணு முறையில் வாக்களிக்கும் வசதி தொடர்புடைய அனைத்து குறைகளையும் திரு. ராகேஷ் டால்வி, மூத்த மேலாளர், (சிடிஎஸ்எல்), சென்ட்ரல் டெபாசிட்டரி சா்வீசஸ் (இந்தியா) லிமிடெட், ஏ விங், 25வது தளம், மராத்தான் பியூச்சா்க்ஸ், மபத்லால் மில் காம்பவுண்ட்ஸ், என்எம் ஜோஷி மார்க், லோயர் பரேல் (கிழக்கு), மும்பை 400013 அவர்களிடம் தெரிவிக்கலாம் அல்லது helpdesk.evoting@cdslindia.comக்கு மின்னஞ்சல் . அனுப்பலாம் அல்லது 022–23058542/43ல் தொடர்பு கொள்ளலாம்.

வருடாந்திர பொதுக்கூட்டம் நடைபெறுவதையொட்டி, கம்பெனியின் உறுப்பினர் பதிவேடு மற்றும் பங்கு மாற்று புத்தகங்கள் வியாழக்கிழமை 18 நவம்பர் 2021 முதல் புதன்கிழமை, 24 நவம்பர் 2021 முடிய (இரு நாட்களும் உள்பட) மூடப்பட்டிருக்கும்.

அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்து குறிப்புகளையும் குறிப்பாக வருடாந்திர பொதுக்கூட்டத்தில் சேர்வதற்கான வழிமுறைகள், தொலைதூர மின்னணு வாக்களிப்பு அல்லது வருடாந்திர பொதுக்கூட்டத்தில் மின்னணு வாக்களிப்பு மூலம் வாக்களிக்கும் முறை ஆகியவற்றை உறுப்பினர்கள் கவனமாக படிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்

> ரெயின்போ பவுண்டேஷன்ஸ் லிமிடெட்டிற்காக கஜ்ராஜ் ஜெயின்

இணை நிர்வாக இயக்குனர் இடம் : சென்னை ு.... தேதி : நவம்பர் 01, 2021 DIN: 01182117

SBI launches 'Video Life Certificate' facility for pensioners

With an aim to offer submission experience for millions of pensioners pensioners), the country's

Ltd.'s Farm Equipment

Mahindra Group, today

announced its tractor

sales numbers for October

Domestic sales in

October 2021 were at

45420 units, as against

- Farm Equipment Sector,

October 2020.

Chennai, Nov 2: announced the launch of without having to visit the registered mobile numbers. the Video Life Certificate bank branch. seamless life certificate (VLC) facility. Pensioners

Mahindra's Farm Equipment

sells 4,5420 units in October

2021 over last year. With

drive exceeding 100 crore

doses in the country,

the economy has started

gaining momentum, while

rural economic activity

continues to be resilient.

The monsoon, though

level, has been back

rainfall in September and

Mahindra & Mahindra market during October

Sector (FES), part of the rapid Covid vaccination

45588 units during normal at cumulative

Hemant Sikka, President ended with heavy

said, "We have sold 45420 in delayed harvesting last year."

Chennai, Nov 2: tractors in the domestic of Kharif crop, while

from the comfort of their to www.pensionseva.sbi homes can schedule a click on Video LC and Journey'. Pensioners will (other than family video call with SBI staff enter their SBI Pension have to keep their original at their convenience and Account Number. They PAN card in place, click largest lender State Bank complete the process of will have to submit the of India (SBI), has life certificate submission OTP received on their

leading to higher reservoir

levels and moisture

content for Rabi crop.

Expectation of a good

Kharif harvest, coupled

Once they have read the They have to log on terms and conditions, they can click on 'Start on 'I am ready', and grant permission to start the video call.

Launching the initiative, Dinesh Khara, Chairman, SBI said "We are glad to introduce yet another strategic customer-centric initiative especially for the benefit of senior citizens. We believe this facility will digitally empower pensioners and enable them to submit their life certificates without any with good preparations for Rabi crop and the hassle of visiting the branch amid Covid-19. upcoming festivities, will We at SBI constantly boost positive sentiments and drive demand in the work towards providing an coming months. In the extra layer of convenience exports market, we have and comforts to all our sold 1597 tractors with customers through the Mahindra & Mahindra Ltd. October. This has resulted a growth of 65% over bank's customized techled products and services."



Indian Bank celebrated Rashtriya Ekta Diwas (National Unity Day) on 31st October 2021. As part of the celebrations, Indian Bank organized pledge taking ceremony for its staff across India. Cycle and Motorcycle rallies were also organised in the Field General Manager Offices and Zonal Offices. At Corporate Office, General Managers, DGMs, AGMs and other staff members participated enthusiastically and took the pledge.

TEC expansion, invests Rs. 200 cr

The Executive Centre (TEC), Asia's largest flexible workspace provider, announced plans to invest Rs 200 crores towards its future expansion in India. The investment Director South Asia, The Execuwill be utilized to set up over 8 to 10 additional centres in the country across existing markets. The new centres will further augment TEC's position as one of Asia's largest flexible workspace providers. TEC aims to engineer an exemplary

Chennai, Nov 2: experience for its Members while retaining its value proposition and commitment towards curating customized space solutions.

Nidhi Marwah, Group Managing tive Centre commented, "At TEC, we are continuously anticipating new ways to facilitate the growth of our organisation and our Members as well. Post the successful investment of Rs 100 crores in 2020, our outlook for the industry

Students accorded warm,

traditional welcome

remains bullish, encouraging us to double that investment to Rs 200 crores to facilitate future growth. This investment will ensure we continue to provide a melting pot of experiences, customized with an unparalleled finesse to our Members. The Indian market has always played a vital role in the success of TEC and our commitment towards the growth of this market remains

CM hikes fishermen dole to Rs. 6,000, benefits 1.24 lakh families

The State Government on Monday hiked the lean period dole given to fishermen families from Rs. 5000 to crore has been sanctioned for the official statement here. purpose by Chief Minister M. K. Stalin. This was one of the election promises of the DMK.

In the first phase, 1.24 lakh families living in 11 coastal districts starting from Tiruvallur to Ramanathapuram will benefit. The comes under the West Coast would the society members.

government has allotted Rs. 74.40 crore for this purpose and the money would be directly transferred to the respective bank accounts of Rs. 6000 each. A total of Rs. 108 the beneficiary fishermen, said an

The lean period dole is usually given during the months of October-November when fishermen cannot go out to fish in the sea due to inclement weather. Fishermen in Kanniyakumari district, which

be given this amount for the period from January to March and those in Thoothukudi, and Tirunelveli would be get it between April -May - June 2022. The government also sanctioned Rs. 135.60 crore as its share of savings schemes for fishermen and fisherwomen, who are members of cooperative societies. The amount would be deposited in the bank accounts of

Govt announces two hours for bursting of green crackers

Chennai, Nov 2: The Tamil Nadu government on Monday made it clear only green crackers will be allowed to be burst on Deepavali on November 4 in the State and announced time slots of two hours to light firecrackers in line with the Supreme Court directive.

CG-VAK
SOFTWARE AND EXPORTS LIMITED
ANIAO 3601 2015 CESTIFIED COMPANY
Regd. Off. 171 Meltupalayam Road,
Colimbatore – 641 043
CIN: L30009TZ1994PLC005568

NOTICE

Pursuant to Regulation 29(1) read with Regulation 47(1)(a) of the SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015, Notice is hereby given that a meeting of the Board of Directors of the Company will be held on Wednesday, the 10th November 2021 inter-10th November, 2021, Inter alia to consider amongst othe subjects, to approve unaudited standalone unaudited standalone and consolidated financial results for the quarter/half-year ended 30th September, 2021

Further, the trading window the Company under the Code of Conduct for the Prevention of nsider Trading pursuant to SEB Prohibition of Insider Trading Regulations, 2015 as amended till date, shall remain closed from 01.10.2021 till 48 hours after the results are made public or 10.11.2021.

The said information is also available on the website of the Company viz. <u>www.cgvak.com</u> and also on the website of the BSE Limited viz. <u>www.bseindia.com</u>.

For CG-VAK SOFTWARE AND **EXPORTS LIMITED** Harcharan.

Company Secretary Coimbatore

Place: Chennai

SUNDARAM MUTUAL

Limited as stated below, for the Schemes of Sundaram Mutual Fund.

Change in the address of Customer Care Centre:

(Investment Manager to Sundaram Mutual Fund)

The government also manufactured only by urged the citizens to using raw materials that avoid bursting of joined will reduce emission (serial) fire crackers levels, the release "which create huge noise said the same has pollution." "Only green been reiterated in the crackers shall be used court's October 29 order including banning the between 6 AM and 7 use of barium salts AM and from 7 PM to in firecrackers and 8 PM on Deepavali," a manufacturing and selling press release from the Environment, Climate of joined firecrackers.

Change and Forest Department here said. Recalling the 2018 apex court directing that fire crackers can be **SOUTHERN LATEX LIMITED**

CIN: L25199TN1989PLC017137 Read. Office: B-11/W, Sipcot Industrial

Complex, Gummidipoondi 601 201

Corp. Office: No. 66, New Avadi Road

2nd Floor, S2 Kurunji Apartments

E-mail: southernlatexltd@yahoo.com

Website: www.southernlatex.in

<u>NOTICE</u>

Notice is hereby given that pursuant to Regulation 29 (1) (a) read with Regulation 47

of the SEBI (Listing Obligations and Disclosur

Requirements) Regulations, 2015, a meetin

of the Board of Directors of the Company wi

e held on Wednesday, the 10th Novembe

2021, at 2.00 P. M. at the Registered Office of

the Company to consider amongst others, the

Audited Financial Results of the Company for

the Quarter/Half Year ended 30th September

The Notice is also available on the Company

website at www.southemlatex.in and also

the website of the Stock Exchange where the

shares of the Company are listed viz., BSE

Company Secretary & Compliance Office

/ Key Information Memorandum(s) / Statement of Additional Information will remain unchanged.

Additional Information (SAI) of the schemes of Sundaram Mutual Fund as amended from time to time.

For SOUTHERN LATEX LIMITED

KAVITHA C

Ltd..- www.bseindia.com

Date: 02nd November, 2021

hennai 600010 | Tel: +91 44 2660 1313

safe and pollution-free Deepavali.

The don'ts include avoiding bursting of fire crackers in silent zones like hospitals, schools, courts and religious "People are advised

to celebrate the festival responsibly so that their action does not lead to The Tamil Nadu environmental pollution." Pollution Control "The government of

Board (TNPCB) shall Tamil Nadu is making a take action to create sincere appeal to people awareness among the to celebrate the festival public through schools, of lights in harmony colleges, eco clubs and with nature," it said and National Green Corps on wished everyone "a very the need to celebrate a Happy Green Deepavali

Muthoot Finance unveils 'Deepavali Dhamaka'

Chennai, Nov 2: Muthoot Finance has launched a special deepavali Dhamaka Campaign, on the auspicious occasion of deepavali offering Gold Loans at a remarkably low interest rate of just 57 Paisa per month (calculated for ease on a 100/- Rupees Gold Loan) or 6.90%

This unique and limited period offer comes with a host of other value added benefits such as: Maximum loan value, No processing charges, No pre-payment or part-payment fees, Easy and free part release facility, Best long-term schemes, Best safety & security of customer's gold, Option to avail Gold Loan@Home at your convenience.Best digital offerings such an online interest payment through iMuthoot Mobile App, PayTM, Google Pay & PhonePe to name a few said, Abhinav Iyer, General Manager, Marketing & Strategy, The Muthoot Group.

M K Stalin visited a Chennai Corporation-run are used for auspicious institution at Guindy and occasions like weddings. distributed education kits

to 8, with enthusiastic

In many schools, and sweets to children. He was accompanied by by sprinkling rose state ministers E V Velu and Ma Subramanian.

Across the state, schools reopened for offline classes for the students of classes 1

Chennai, Nov 2:

students were accorded

welcome. Chief Minister

In Tamil Nadu,

a warm, traditional

children being greeted announced restarting by the traditional Tamil reception in some places involving Nagaswaram-Thavil instruments that

teachers greeted children water and presenting them with flowers and chocolates. Most children seemed to be happy reuniting with their friends.

physical classes for the primary students from Monday, saying the decision was taken based on feedback from medical experts, educationists and parents.

Annual General Meeting of the Company.

RAINBOW FOUNDATIONS LIMITED

CIN: L55101TN1994PLC027739

Website: www.rainbowfoundations.in

E-VOTING INFORMATION AND BOOK CLOSURE

Notice is hereby given that the 27th Annual General Meeting (AGM) of the

Company will be held on Wednesday, 24th November, 2021 at 11.00 A.M

through Video Conferencing (VC) / Other Audio Visual Means (OAVM) for

transacting the items of business as set out in the Notice convening the

The AGM will be convened in compliance with the applicable provisions of

of the Securities and Exchange Board of India ("SEBI") (Listing Obligations

and Disclosure Requirements) Regulation, 2015 ("Listing Regulations")

and the provisions of No. 14/2020, 17/2020, 20/2020 and 02/2021 dated

08th April, 2020, 13th April, 2020, 05th May, 2020 and 13th January, 2021

respectively issued by the Ministry of Corporate Affairs. Government of

India ("MCA") (Collectively referred to as "MCA Circulars") read with the

Circular No. SEBI/HO/CFD/CMD1/CIR/P/2020/79 and SEBI/HO/CFD/CMD2/

CIR/P/2021/11 dated 12th May, 2020 and 15th January, 2021, respectively

In Compliance with the above mentioned provisions, the Notice of the AGM

and the Annual Report have been emailed only to those members whose

The Notice and Annual Report are available on the Company's website viz.

www.rainbowfoundations.in. the website of Cameo viz www.cameoindia

The company is pleased to provide its members facility of remote e-voting

and e-voting during the AGM through electronic voting platform of Central

Depository Services Limited (CDSL). Members attending the AGM through

VC/OAVM and not having cast their vote through remote e-voting and

are otherwise not barred from doing so, shall be eligible to vote through

e-voting facility provided during the AGM. Members who have cast their

vote through remote e-voting prior to the AGM can attend the AGM but shall

email IDs are registered with the Company/ Depository Participant.

com and the website of the BSE Limited viz.www.bseindia.com

issued by SEBI (Collectively referred to as "SEBI Circulars").

he Companies Act, 2013 and Rules made thereunder ("the Act"), provision

The state government

had in September

Stakeholders had opined that students

faced stress and a gap in learning as they were confined to their homes since last year, following the emergence of the pandemic, the government had then said.

Students of class 9-12 resumed attending physical classes in schools in the state from September 1, this year.

Regd. Office: 4, Thanikachalam Road, T. Nagar, Chennai – 600 017 Tel: 044-24344647/24354647 NOTICE OF THE TWENTY SEVENTH ANNUAL GENERAL MEETING. KANDAGIRI SPINNING MILLS LIMITED

Post Box No.3, Udayapatti, Salem 636 140 Ph. 0427-2244400; Fax-0427-2244422; CIN: L17111TZ1976PLC000762 E mail: sales@kandagirimills.com | Website: www.kandagirimills.com NOTICE

NOTICE IS HEREBY given that in terms of Regulation 29 & 33 read with Regulation 47 of SEBI (Listing Obligations and Disclosure Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company will be held on Saturday, the 13th November, 2021 at the Mill Premises of Sambandam Spinning Mills Limited in Kamaraj Nagar Colony. Salem – 636 014 inter-alia to consider and approve the Unaudited Standalone and Consolidated Financial Results of the Company for the second Quarter / Half Year ended 30th September, 2021.

for KANDAGIRI SPINNING MILLS LIMITED (R.SELVARAJAN) MANAGING DIRECTOR Date: 01-11-2021

RASI ELECTRODES LIMITED Regd Off: 21, Raja Annamalai Road, A-14 Rams Apt, Chennai-600084

NOTICE IS HEREBY GIVEN that the meeting of the Board of Directors of the Company will be held on FRIDAY, the 12th NOVEMBER 2021 to consider and take on record the Un-Audited Financial Results for the quarter ended 30TH SEPTEMBER 2021.

NOTICE

PLACE: CHENNAL

for RASI ELECTRODES LIMITED B POPATLAL KOTHARI MANAGING DIRECTOR

🕬 SAMBANDAM SPINNING MILLS LIMITED

Registered Office : KAMARAJ NAGAR COLONY, SALEM – 636 014 Tel : 0427 2240790 Fax : 0427 2240169 Email : corporate@sambandam.com | Website : www.sambandam.com CIN No. L17111TZ1973PLC000675 NOTICE

NOTICE IS HEREBY given that in terms of Regulation 29 & 33 of the SEBI (Listing Obligations and Disclosures Requirements) Regulations, 2015 that a meeting of the Board of Directors of the Company will be held on Friday 12th November 2021 at board of briefox of the company with the finite from though 12th in November 2021 at the Mill Premises of Sambandam Spinning Mills Limited in Kamaraj Nagar Colony Salem – 636 014 through Video Conferencing / Other Audio Visual Means, inter-alia to consider and approve the Unaudited Financial Results of the Company for the guarte

Place: Salem Date : 01-11-2021 for SAMBANDAM SPINNING MILLS LIMITED (S.DEVARAJAN) CHAIRMAN AND MANAGING DIRECTOR

Date: 02/11/2021

Pradhin Limited

Registered Office: 61, Sembudoss Street, Chennai 600001 Tamil Nadu India (IN: L15100TN1982PLC009418 Contact No.: +91 99250 52000
Website: www.pradhin.com Email: info.pradhin@gmail.com
Branch & Corporate Office: 203 S.F. Soliter FP 182, SP-182/D, T.P.S-14, B/s.
Vaibhav Apartment-2, Opp. Bombay Garage, Shahibaug,
Ahmedabad-380004, Gujarat, India

NOTICE FOR INTIMATION OF BOARD MEETING & CLOSURE **OF TRADING WINDOW**

Pursuant to Regulation 29 read with Regulation 47 of SEBI (LODR) Regulation 2015 as amended by 2018, Notice is hereby given that a Meeting of the Board of Directors of the Company is scheduled to be held on Friday, November 12, 2021 at 04:00 P.M. at Branch & Corporate Office of the Company inter alia to conside and approve the Standalone Unaudited Financial Results of the Company for the Second Quarter and Half Year ended on September 30, 2021, and to consider other businesses with permission of chair

The Trading Window for the transactions in the Equity Shares of the Company has been already closed for all the Designated Persons (as defined in the code) from October 01, 2021 and it will be remained closed up to November 14, 2021 (both

The said notice may be accessed on the Company's website at http://www.pradhin.com and may be accessed at BSE Website at www.bseindia.com

> For. Pradhin Limited Sd/ Ajay Chaudhar Managing Directo

Place: Chennai

Date: November 1, 2021

not be entitled to cast their vote again. The cut-off date for determining the eligibility of members for voting through remote e-voting and voting at the AGM is Wednesday, 17th November,

The remote e-voting shall commence from Sunday, 21st November, 2021 at 9.00 AM IST and ends on Tuesday, 23rd November, 2021 at 5.00 PM IST and members will not be allowed to vote thereafter. Once the vote is cast by a Member, he/she shall not be allowed to change it subsequently. Any person, who acquires the shares of the company and become the member of the company after dispatch of Notice and holding shares as on the cut-

If you have any queries or issues regarding attending AGM & e-Voting from the CDSL e-Voting System, you can write an email to helpdesk.evoting@ cdslindia.com or contact at 022-23058738 and 022-23058542/43.

off date, may obtain User ID and Password in manner detailed in the Notice.

All grievances connected with the facility for voting by electronic means may be addressed to Mr. Rakesh Dalvi, Sr. Manager, (CDSL,) Central Depository Services (India) Limited, A Wing, 25th Floor, Marathon Futurex, Mafatlal Mill Compounds, N M Joshi Marg, Lower Parel (East), Mumbai 400013 or send an email to helpdesk evoting@cdslindia.com or call on 022-23058542/43.

The register of member and share transfer book will remain closed from Thursday, 18th November, 2021 to Wednesday, 24th November, 2021 (both days inclusive) for the purpose of Annual General Meeting.

The members are requested to carefully read all the notes set out in the notice of the AGM and in particular, instruction for joining the AGM, manner

of casting votes through remote e-voting or e-voting at the AGM.

For **RAINBOW FOUNDATIONS LIMITED** Gairai Jain **Joint Managing Director** DIN: 01182117

CIN: U93090TN1996PLC034615 Mutual Fund investments are subject to market risks, read all scheme related documents carefully

Investors / Unit holders are advised to take note of the change in the address of the Customer Care Centre of KFin Technologies Private

KFin Technologies Pvt Ltd

9th Floor, Capital Towers, 180, Kodambakkam High Road, Nungambakkam, Chennai 600034.

The above address is not an Official Point of Acceptance (OPAT). All other terms and conditions of the Scheme Information Document(s)

This addendum forms an integral part of the Scheme Information Document (SID) / Key Information Memorandum (KIM) / Statement of

R Ajith Kumar Secretary & Compliance Officer

Notice – cum – Addendum to the Scheme Information Document / Key Information Memorandum / Statement of Additional Information to the schemes of Sundaram Mutual

Date: November 02, 2021 For more information please contact: Sundaram Asset Management Company Ltd

Regd. Office:

Corporate Office: 1st & 2nd Floor, Sundaram Towers, 46, Whites Road, Royapettah, Chennai-14. No. 21, Patullos Road, Chennai 600 002.